



# ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

## இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

அதி விசேஷமானது

අංක 2292/13 - 2022 අගෝස්තු මස 09 වැනි අඟහරුවාදා - 2022.08.09

2292/13 ஆம் இலக்கம் - 2022 ஆம் ஆண்டு ஓகத்து மாதம் 09 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

(අරසාங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

### பகுதி I : தொகுதி (I) - பொது

#### அரசாங்க அறிவித்தல்கள்

அஞ்சல் அலுவலக கட்டளைச் சட்டம்

(190 ஆவது அத்தியாயமான) அஞ்சல் அலுவலக கட்டளைச் சட்டத்தின் இலக்கம் 7, 8 ஆகிய பிரிவுகளின் கீழ் அவ்வலுவல்களுக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் ஊடகத்துறை அமைச்சரான என்னால் நிதி அமைச்சரின் இணக்கத்துடன் தயாரிக்கப்பட்ட யாப்பு.

சுலாநிதி பந்துல குணவர்த்தன,  
ஊடகத்துறை அமைச்சர்.

கொழும்பு,  
2022, ஓகத்து 05.

யாப்பு விதி

1934 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆந் திகதிய மேலதிக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருந்ததும், பின்பு சில விதிகளால் திருத்தப்பட்டதுமான 1934 ஆம் ஆண்டின் உள்நாட்டு அஞ்சல் விதிகள், 2018.06.07 ஆந் திகதிய 2074/32 ஆம் இலக்க, அதிவிசேட வர்த்தமானியின் அறிவித்தல் மூலம் திருத்தப்பட்டு மேலும் 2022, ஓகத்து மாதம் 15 ஆந் திகதி தொடக்கம் பின்வருமாறான விதிகள் மாத்திரம் இதன் மூலம் திருத்தம் செய்யப்படுகின்றது.

1. 9 ஆவது விதியின் (2) பந்தியில் ரூபா 18.00 எனும் இலக்கத்திற்குப் பதிலாக ரூபா 60.00 இலக்கத்தைப் பதிலீடு செய்தும், ரூபா 20.00 பதிலாக ரூபா 70.00 இலக்கத்தைப் பதிலீடு செய்தும்.
1. 12 ஆவது விதியின் 1 ஆவது பந்தியில் ரூபா 15.00 என்ற இலக்கத்திற்கு பதிலாக ரூபா 50.00 என்ற இலக்கத்தை பதிலீடு செய்தும்; அவ்விடத்திலிருந்து;

100 கிராம் வரை அதிகரிக்கும் ஒவ்வொரு 20 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 10.00 படியும்  
100 கிராம் இலிருந்து 250 கிராம் வரை அதிகரிக்கும் ஒவ்வொரு 50 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 5.00 படியும்,



250 கிராம் இலிருந்து 1000 கிராம் வரை அதிகரிக்கும் ஒவ்வொரு 50 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா ரூபா 30.00 படியும்,  
 1000 கிராம் இலிருந்து 2000 கிராம் வரை அதிகரிக்கும் ஒவ்வொரு 250 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 50.00 வீதமும் எனும் சரத்திற்குப் பதிலாக,  
 20 கிராம் இற்கு மேல் 100 கிராம் வரை அதிகரிக்கும் 10 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 10.00 படியும்,  
 100 கிராம் இற்கு மேல் 1000 கிராம் வரை அதிகரிக்கும் 50 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 20.00 படியும்  
 1000 கிராம் இற்கு மேல் 2000 கிராம் வரை அதிகரிக்கும் 250 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 30.00 வீதமும் எனும் சரத்தை உட்சேர்த்தும்.

12 ஆவது விதியின் 3 ஆவது பந்தியில் ரூபா 12.00 எனும் இலக்கத்திற்குப் பதிலாக ரூபா 30.00 எனும் இலக்கத்தைப் பதிலீடு செய்தும்.

2. 19 ஆவது விதியில் ரூபா 10.00 என்ற இலக்கத்திற்குப் பதிலாக ரூபா 20.00 இலக்கத்தை பதிலீடு செய்தும்,
3. 21ஆவது விதியில் அச்சடிக்கப்பட்ட பொருட்கள் திறந்த சாதாரண கடிதங்களுக்கு முதல் 20 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 12.00 உம்,  
 40 கிராம் வரை அதிகரிக்கும் 20 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 8.00 படியும்  
 40 கிராம் இலிருந்து 100 கிராம் வரை அதிகரிக்கும் ஒவ்வொரு 20 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 5.00 படியும்,  
 100 கிராம் இலிருந்து 250 கிராம் வரை அதிகரிக்கும் ஒவ்வொரு 30 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 5.00 படியும்,  
 250 கிராம் இலிருந்து 500 கிராம் வரை அதிகரிக்கும் ஒவ்வொரு 50 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 5.00 படியும்,  
 500 கிராம் இலிருந்து 1000 கிராம் வரை அதிகரிக்கும் ஒவ்வொரு 100 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 5.00 படியும்,  
 1000 கிராம் இலிருந்து அதிகரிக்கும் ஒவ்வொரு 500 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 5.00 படியும்,  
 எனும் சரத்திற்குப் பதிலாக  
 முதல் 30 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 30.00 உம்,  
 30 கிராம் இற்கு மேல் 900 கிராம் வரை அதிகரிக்கும் ஒவ்வொரு 30 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 5.00 படியும்,  
 900 கிராம் இலிருந்து 960 கிராம் வரை அதிகரிக்கும் ஒவ்வொரு 30 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 25.00 படியும்,  
 960 கிராம் இலிருந்து 1000 கிராம் வரை அதிகரிக்கும் ஒவ்வொரு 40 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 25.00 படியும்,  
 1000 கிராம் இலிருந்து 2000 கிராம் வரை அதிகரிக்கும் ஒவ்வொரு 500 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 50.00 படியும் எனும் சரத்தை பதிலீடு செய்தும்,
4. 25 ஆவது ஒழுங்குவிதியின் 1 ஆவது பந்தியில் முதலாவது 60 கிராம் இற்கு ரூபா 10.00 உம்,  
 60 கிராம் இற்கு மேல் 120 கிராம் வரை ரூபா 15.00 உம்,  
 120 கிராம் இற்கு மேல் 240 கிராம் வரை ரூபா 25.00 உம்,  
 240 கிராம் இற்கு மேல் 360 கிராம் வரை ரூபா 40.00 உம்,  
 360 கிராம் இற்கு மேல் 480 கிராம் வரை ரூபா 50.00 உம்,  
 480 கிராம் இற்கு மேல் 600 கிராம் வரை ரூபா 60.00 உம்,  
 600 கிராம் இற்கு மேல் 720 கிராம் வரை ரூபா 75.00 உம்,  
 720 கிராம் இற்கு மேல் 840 கிராம் வரை ரூபா 85.00 உம்,  
 840 கிராம் இற்கு மேல் 960 கிராம் வரை ரூபா 90.00 உம்,  
 960 கிராம் இற்கு மேல் 1000 கிராம் வரை ரூபா 100.00 உம் என்பதற்குப் பதிலாக  
 முதல் 60 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 20.00 படியும்

- 60 கிராம் இலிருந்து 120 கிராம் வரை அதிகரிக்கும் ஒவ்வொரு 60 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 10.00 படியும்  
120 கிராம் இலிருந்து 960 கிராம் வரை அதிகரிக்கும் 40 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 10.00 படியும்  
960 கிராம் இலிருந்து 1000 கிராம் வரை அதிகரிக்கும் 40 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 10.00 படியும்  
எனும் சரத்தை உட்சேர்த்தும்
6. 30 ஆவது விதியில் முதல் 250 கிராம் எனும் சொற்களுக்குப் பதிலாக முதல் 250 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு எனும் சொற்கள் மற்றும் ரூபா 90.00 எனும் இலக்கத்திற்குப் பதிலாக ரூபா 150.00 உம் என இலக்கத்தைப் பதிலீடு செய்தும்,  
அவ்விடத்திலிருந்து,  
அடுத்த 250 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 20.00 படியும்,  
500 கிராம் இலிருந்து 1500 கிராம் வரை அதிகரிக்கும் 500 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 20.00 படியும்,  
1500 கிராம் இலிருந்து 3000 கிராம் வரை அதிகரிக்கும் 500 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 50.00 படியும்,  
3000 கிராம் இலிருந்து 4000 கிராம் வரை அதிகரிக்கும் 1000 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 50.00 படியும்,  
4000 கிராம் இலிருந்து 20000 கிராம் வரை அதிகரிக்கும் 1000 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 50.00 படியும் என்பதற்குப் பதிலாக  
250 கிராம் இலிருந்து 500 கிராம் வரை அதிகரிக்கும் 250 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 50.00 படியும் என்பதற்குப் பதிலாக  
500 கிராம் இலிருந்து 1000 கிராம் வரை அதிகரிக்கும் 500 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 50.00 படியும்,  
1000 கிராம் இலிருந்து 10000 கிராம் வரை அதிகரிக்கும் 1000 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 50.00 படியும்,  
10,000 கிராம் இற்கு மேற் 20,000 கிராம் வரை அதிகரிக்கும் ஒவ்வொரு 5000 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 100.00 படியும் என்பதனைப் பதிலீடு செய்தும்,
7. 40 ஆவது விதியின் (2) (C) பந்தியின் ரூபா 50.00 இலக்கத்திற்குப் பதிலாக ரூபா 100.00 எனும் இலக்கத்தைப் பதிலீடு செய்தும்.
8. 43 ஆவது விதியின் (2) ஆவது பந்தியின் ரூபா பத்து எனும் செல்லுக்குப் பதிலாக ரூபா 25 எனும் சொல்லைப் பதிலீடு செய்தும்,
9. 44 ஆவது விதியின் (2) b பந்தியின் ரூபா 25.00 இலக்கத்திற்குப் பதிலாக ரூபா 100.00 எனும் இலக்கத்தைப் பதிலீடு செய்தும்.
10. 45 ஆவது விதியின் (1) பந்தியின் ரூபா 35.00 இலக்கத்திற்குப் பதிலாக ரூபா 150.00 எனும் இலக்கத்தைப் பதிலீடு செய்தும்.
11. 46 ஆவது விதியில் அடங்கிய விடயங்களை நீக்கி “இச்சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளது” எனும் சொற்களைப் பதிலீடு செய்தும்,
12. 59 ஆவது விதியின் (3) பந்தியில் ரூபா 5000.00 இலக்கத்திற்குப் பதிலாக ரூபா 10,000.00 எனும் இலக்கத்தைப் பதிலீடு செய்தும்,
13. 62 ஆவது விதியில் ரூபா 30.00 எனும் இலக்கத்திற்குப் பதிலாக ரூபா 60.00 எனும் இலக்கத்தைப் பதிலீடு செய்தும்,
14. 64 ஆவது விதியின் (2) பந்தியில் ரூபா 100.00 இலக்கத்திற்குப் பதிலாக ரூபா 200.00 எனும் இலக்கத்தைப் பதிலீடு செய்தும்,

15. 67 ஆவது விதியின் (1) பந்தியில் ரூபா 30.00 இலக்கத்திற்குப் பதிலாக ரூபா 100.00 எனும் இலக்கத்தைப் பதிலீடு செய்தும்,
16. 72 ஆவது விதியில் ரூபா 25.00 இலக்கத்திற்குப் பதிலாக ரூபா 100.00 எனும் இலக்கத்தைப் பதிலீடு செய்தும்,
17. 80 ஆவது விதியின் (2) பந்தி தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை இரத்துச்செய்து அதற்குப் பதிலாக பெறுமானம் கட்டிப் பெறும் பொதிகள் சேவையின் கீழ் அனுப்புபவரால் பொதியின் பெறுமதியாகத் தீர்மானிக்கப்பட்ட தொகை ரூபா ஐம்பதுக்கு குறையாமலும், ரூபா பத்தாயிரத்திற்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும் என்பதனைப் பதிலீடு செய்தும்,
18. 81 ஆவது விதியின் (4) ஆவது பந்தி தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்துத் திருத்தங்களையும் இரத்துச்செய்து அதற்குப் பதிலாக பெறுமானம் கட்டிப் பெறும் பொதிகள் சேவை மூலம் அனுப்பக்கூடிய ஆகக்கூடிய நிறை 20 கிலோகிராமும், அதன் பொருட்டு அறிவிடப்படும் அஞ்சல் கட்டணமாக முதல் 250 கிராம் இற்கு ரூபா 150.00 உம்,  
250 கிராம் இற்கு மேல் 500 கிராம் வரை அதிகரிக்கும் 250 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 50.00 படியும்,  
500 கிராம் இற்கு மேல் 1000 கிராம் வரை அதிகரிக்கும் 500 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 50.00 படியும்,  
1000 கிராம் இற்கு மேல் 10,000 கிராம் வரை அதிகரிக்கும் 1000 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 100.00 எனவும், ஒவ்வொரு பொருளையும் அஞ்சலிடும் மற்றும் ஒப்படைக்கும் கட்டணம் ரூபா 50.00 எனவும் பதிலீடு செய்தும்,
19. 93 ஆவது விதியில் குறிப்பிடப்பட்டுள்ள வியாபாரக் கடிதங்களுக்கு 30 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 15.00 எனும் சரத்திற்குப் பதிலாக 93 ஆவது விதியின் 1 பந்தியின் கீழ் முதல் 20 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 50.00 உம்,  
20 கிராம் இற்கு மேல் 100 கிராம் வரை அதிகரிக்கும் 10 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 10.00 படியும்,  
100 கிராம் இற்கு மேல் 1000 கிராம் வரை அதிகரிக்கும் 50 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 20.00 படியும்,  
1000 கிராம் இற்கு மேல் 2000 கிராம் வரை அதிகரிக்கும் 250 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 30.00 படியும், எனும் சரத்தை உட்சேரத்தும்,  
93 ஆவது விதியில் குறிப்பிடப்பட்டுள்ள கொழும்பு நகர 15 வினியோக வலயங்களினுள் வினியோகிப்பதற்கு மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் பாரமெடுக்கப்படும் கடிதங்களுக்கான (ஆகக்குறைந்தது 25000) நிறை 20 கிராம் வரைக்குமான கடிதமொன்றுக்கு ரூபா 12.00 உம் எனும் சரத்திற்குப் பதிலாக 93 ஆவது விதியின் 2 பந்தியின் கீழ் கொழும்பு நகர 15 வினியோக வலயங்களினுள் ஒப்படைப்பதற்கு மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் பாரமெடுக்கும் கடிதங்களின் கீழ் ஆகக்கூடிய நிறை 20 கிராம் ஆன கடிதமொன்றுக்கு ரூபா 30.00 உம், ஒரு தடவையில் பாரமெடுக்கும் ஆகக்குறைந்த கடிதங்களின் எண்ணிக்கை 10,000 ஆகும் எனும் சரத்தைப் பதிலீடு செய்தும்,
20. 94 ஆவது விதியில் அச்சிடப்பட்ட பொருட்கள் திறந்த வியாபாரக் கடிதங்களுக்கு முதல் 20 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 12.00 உம்,  
40 கிராம் வரை அதிகரிக்கும் 20 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 8.00 உம்,  
40 கிராம் இலிருந்து 100 கிராம் வரை அதிகரிக்கும் ஒவ்வொரு 20 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 5.00 படியும்,  
100 கிராம் இலிருந்து 250 கிராம் வரை அதிகரிக்கும் ஒவ்வொரு 30 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 5.00 படியும்,  
250 கிராம் இலிருந்து 500 கிராம் வரை அதிகரிக்கும் ஒவ்வொரு 50 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 5.00 படியும்,  
500 கிராம் இலிருந்து 1000 கிராம் வரை அதிகரிக்கும் ஒவ்வொரு 100 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 5.00 படியும்,  
1000 கிராம் இலிருந்து அதிகரிக்கும் ஒவ்வொரு 500 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 5.00 படியும், எனும் சரத்திற்குப் பதிலாக  
முதல் 30 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 30.00 உம்,  
30 கிராம் இற்கு மேல் 900 கிராம் வரை அதிகரிக்கும் 30 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 50.00 படியும்,  
900 கிராம் இற்கு மேல் 960 கிராம் வரை அதிகரிக்கும் ஒவ்வொரு 30 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 25.00 படியும்,

- 960 கிராம் இற்கு ஡ேல் 1000 கிராம் வரை அதிகரிக்கும் 40 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 25.00 படியும்,  
1000 கிராம் இற்கு ஡ேல் 2000 கிராம் வரை அதிகரிக்கும் ஒவ்வொரு 500 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 50.00 படியும், எனும் ஶரத்தை பதிலீடு ஶெய்தும்,
21. 9 5 ஆவது விதியில் 91) பந்தியில் அடங்கியுள்ள விடயங்களை நீக்கி “இஸஸேவை இரத்துஶ் ஶெய்யப்பட்டுள்ளது” எனும் ஶொற்களைப் பதிலீடு ஶெய்தும், அதற்குப் பதிலாக Logi Post ஡ற்றும் Speed Post இறு ஶேவைஸளையும் ஒன்றிணைத்து SL Post Courier எனும் புதிய ஶேவையை அறிலுகப்படுத்தியும்,
- (a) அனுப்பக்கூடிய ஆகக்கூடிய நிறை 40 கிலோகிராழும்  
(b) அதன்பொருட்டு அறவிடும் அஞ்சல் கட்டணலாக  
முதல் 250 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 200.00 ஁ம்,  
250 கிராம் இற்கு ஡ேல் 500 கிராம் இற்கு ஡ேல் 1000 கிராம் வரை அதிகரிக்கும் 500 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 100.00 ஁ம்,  
100 கிராம் இற்கு ஡ேல் 10,000 கிராம் வரை அதிகரிக்கும் ஒவ்வொரு 1000 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 50.00 ஁ம்,  
10,000 கிராம் இற்கு ஡ேல் 15,000 கிராம் வரை அதிகரிக்கும் 5000 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 50.00 ஁ம்,  
15,000 கிராம் இற்கு ஡ேல் 20,000 கிராம் வரை அதிகரிக்கும் ஒவ்வொரு 5000 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 250.00 ஁ம்,  
20,000 கிராம் இற்கு ஡ேல் 40,000 கிராம் வரை அதிகரிக்கும் ஒவ்வொரு 5000 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 500.00 ஁ம்,  
(c) இஸஸேவையின் கீழ் அரசு நிறுவனங்களினால் அஞ்சலிடப்படும் ஆகக்கூடிய 30 கிராம் வரையான கடிதலொன்றுக்கு அறவிடப்படும் அஞ்சல் கட்டணம் ரூபா 150.00 ஁ம் என ஁ட்சேர்த்தும்.
22. 95 ஆவது விதியில் (11) ஆவது பந்தியை a, b என இறு பந்திகளாகப் பிரித்தும் தற்போதுள்ள பந்தியில் a பகுதியின் கீழ் ஆகக்கூடிய நிறை 20 கிராம் ஆன முதல் 1,000 பத்திரங்களுக்கு ரூபா 6,000.00 ஁ம், அதிகரிக்கும் பத்திரங்கள் 1,000 அல்லது பகுதியொன்றுக்கு ரூபா 5000.00 படியும்  
நிறை 20 கிராம் இற்கு அதிகலானதும், 40 கிராம் அல்லது அதற்குக் குறைவானதுலான முதல் 1,000 பத்திரங்களுக்கு ரூபா 7,000.00 ஁ம்,  
அதிகரிக்கும் பத்திரங்கள் 1,000 அல்லது பகுதியொன்றுக்கு ரூபா 6,000.00 படியும்  
நிறை 40 கிராம் இற்கு அதிகலானதும், 60 கிராம் அல்லது அதற்குக் குறைவானதுலான முதல் 1,000 பத்திரங்களுக்கு ரூபா 8,000 ஁ம்,  
அதிகரிக்கும் பத்திரங்கள் 1,000 அல்லது பகுதியொன்றுக்கு ரூபா 7,000.00 படியும்  
நிறை 60 கிராம் இற்கு அதிகலானதும், 80 கிராம் அல்லது அதற்குக் குறைவானதுலான முதல் 1,000 பத்திரங்களுக்கு ரூபா 9,000.00 ஁ம்,  
அதிகரிக்கும் பத்திரங்கள் 1,000 அல்லது பகுதியொன்றுக்கு ரூபா 8,000.00 படியும்  
நிறை 80 கிராம் இற்கு அதிகலானதும், 100 கிராம் அல்லது அதற்குக் குறைவானதுலான முதல் 1,000 பத்திரங்களுக்கு ரூபா 10,000 ஁ம்,  
அதிகரிக்கும் பத்திரங்கள் 1,000 அல்லது பகுதியொன்றுக்கு ரூபா 9,000.00 எனவும்,  
b பகுதியின் கீழ் விளம்பர அஞ்சல் ஶேவைக்கு பெறுலதிஸேர் ஡ாதிரிகளை வினியோகிக்கும் புதிய ஶேவைஶ் ஶரத்தை ஁ட்சேர்த்தும், (வியாபார ஡ாதிரியின் ஆகக்கூடிய நிறை 100 கிராம் ஆக)  
஡ாதிரிகளைப் பாரலெடுக்கப்படும் அலுவலகலே வினியோகலே ஶெய்வதாயின் அஞ்சல் கட்டணலாக, முதல் 1000 ஡ாதிரிகள் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 20,000.00 படியும்,  
அதிகரிக்கும் 1000 ஡ாதிரிகள் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 15,000.00 ஁ம்,  
஡ாதிரிகளைப் பாரலெடுப்பது இடைநிலை அலுவலகலொன்றினராயின் அஞ்சல் கட்டணலாக, முதல் 1000 ஡ாதிரிகள் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 30,000.00 ஁ம்,  
அதிகரிக்கும் 1000 ஡ாதிரிகள் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 25,000.00 ஁ம், எனும் ஶரத்தை ஁ட்சேர்த்தும்,
23. 95 ஆவது விதியின் (iii) ஆம் பந்தியில் அடங்கியுள்ள விடயங்களை நீக்கி “இஸஸேவை இரத்துஶ் ஶெய்யப்பட்டுள்ளது” எனும் ஶொற்களைப் பதிலீடு ஶெய்தும்,

24. 95 ஆவது விதியின் (iv) ஆம் பந்தியில் அடங்கியுள்ள விடயங்களை நீக்கி “இச்சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளது” எனும் சொற்களைப் பதிலீடு செய்தும், அதற்குப்பதிலாக பெறுனரிடம் பெறுமானம் அறவீடு செய்து பொருட்களை வினியோகிக்கும் சேவை (COD);
- (a) அனுப் கிராம் இயலுமான ஆகக்கூடிய நிறை கிலோகிராம் 40உம்,  
 (b) அதற்கு அறவீடு செய்யப்படும் அஞ்சல் கட்டணமாக;  
 முதல் 250 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 200.00 உம்,  
 250 கிராம் இற்கு மேல் 500 கிராம் இற்கு மேல் 250 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 50.00 உம்,  
 500 கிராம் இற்கு மேல் 1000 கிராம் வரை அதிகரிக்கும் 500 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 100.00 உம்,  
 1000 கிராம் இற்கு மேல் 10,000 கிராம் வரை அதிகரிக்கும் 1000 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 50.00 உம்,  
 10,000 கிராம் இற்கு மேல் 15,000 கிராம் வரை அதிகரிக்கும் ஒவ்வொரு 5000 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 50.00 உம்,  
 15,000 கிராம் இற்கு மேல் 20,000 கிராம் வரை அதிகரிக்கும் ஒவ்வொரு 5000 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 250.00 உம்,  
 20,000 கிராம் இற்கு மேல் 40,000 கிராம் வரை அதிகரிக்கும் ஒவ்வொரு 5000 கிராம் அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 500.00 உம்,  
 (c) பெறுனரிடம் பெறுமானத்தினை அறவீடு செய்து பொருட்களை வினியோகிக்கும் சேவைக்கு ரூபா 50.00 நிலையான கட்டணத்தை சேர்த்தும், அதற்கு மேலதிகமாக பெறுமானம் கட்டிப் பெறும் பொதியினைப் போன்று அனுப்பப்படும் பொருளின் பெறுமதித் தொகைக்குச் சமமான காசுக்கட்டளை கட்டணத்தை அறவிடுவதும்,
25. 95 ஆவது விதியின் (viii) பந்தியில் ரூபா 100.00 இலக்கத்திற்குப் பதிலாக ரூபா 200.00 எனும் இலக்கத்தைப் பதிலீடு செய்தும்.
26. 95 ஆவது விதிக்கு புதிதாக (xi) எனும் பந்தியை உட்சேர்த்தும் அதாவது அந் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் புதிய விசேட பதிவு அஞ்சல் வசதியின் கீழ் அனுப்ப இயலுமான ஆகக்கூடிய நிறை 05 கிலோகிராம் எனவும் இதன் பொருட்டு அறவீடு செய்யப்படும் அஞ்சல் கட்டணமாக பதிவுத் தபால் அஞ்சல் கட்டணமான ரூபா 60.00 இற்கு மேலதிகமாக,  
 முதல் 20கி இற்கு ரூபா 50.00 உம்,  
 20 கிராம் இற்குமேல் 100 கிவரை அதிகரிக்கும் ஒவ்வொரு 10கி அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 10.00 படியும்,  
 100 கிராம் இற்குமேல் 1000 கிவரை அதிகரிக்கும் ஒவ்வொரு 50கி அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 20.00 படியும்,  
 1000 கிராம் இற்குமேல் 2000 கிவரை அதிகரிக்கும் ஒவ்வொரு 250கி அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 30.00 படியும்,  
 2000 கிராம் இற்குமேல் 5000 கிவரை அதிகரிக்கும் ஒவ்வொரு 100070கி அல்லது அதன் பகுதியொன்றுக்கு ரூபா 50.00 படியும், அறவிடப்படும் எனும் சரத்தை உட்சேர்த்தும்.
27. 96 ஆவது விதியில் டெலிமெயில் கட்டணமாக  
 முதல் 10 சொற்களுக்கு ரூபா 30.00 இலக்கத்திற்குப் பதிலாக ரூபா 50.00 எனும் இலக்கத்தைப் பதிலீடு செய்தும்,  
 அதிகரிக்கும் சொல்லொன்றுக்கு ரூபா 2.00 இலக்கத்திற்குப் பதிலாக ரூபா 5.00 எனும் இலக்கத்தை பதிலீடு செய்தும்,  
 நிலையான கட்டணம் ரூபா 10.00 இலக்கத்திற்குப் பதிலாக ரூபா 20.00 எனும் இலக்கத்தைப் பதிலீடு செய்தும்,  
 செய்தி விநியோகச் சான்றிதழ் ரூபா 20.00 இலக்கத்திற்குப் பதிலாக ரூபா 30.00 எனும் இலக்கத்தை பதிலீடு செய்தும்,  
 அனுப்பப்பட்ட மூல செய்தியின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிக்கான ரூபா 40.00 இலக்கத்திற்குப் பதிலாக ரூபா 100.00 எனும் இலக்கத்தை பதிலீடு செய்தும்,
28. 97 ஆவது விதியில்  
 முதல் 10 கிலோகிராம் இற்கு ரூபா 200.00 உம்,  
 அதிலிருந்து அதிகரிக்கும் ஒவ்வொரு கிலோகிராம் இற்கு ஆகக்கூடியது 20 கிலோவரை ரூபா 20.00 படியும் என்பதற்குப் பதிலாக,  
 முதல் 10 கிலோகிராம் இற்கு 300.00 உம்,  
 இதில் அதிகரிக்கும் ஒவ்வொரு கிலோகிராம் இற்கு ஆகக்கூடியது 20 கிலோவரை ரூபா 50.00 படியும் என பதிலீடு செய்தும்,

